

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, DECEMBER 19, 1902.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 19th day of December, 1902, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, make claim in person or in writing to the said land or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. G. FRASER, Special Officer.

Description of the Land referred to.

The land commonly called or known as Kara-atteheha, situated in the village of Kurukude in Dehiwinipalata korale of the Udukunda division, in the Province of Uva, containing in extent 8 acres 1 rood and 20 perches, shown as lot 32 in sheets M 12 17, 18, 25, 26, M 12 19, 20, 27, 28, M 12 33, 34, 41, 42, and M 12 35, 36, 43, 44 and in preliminary plan 14, and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by the water-course, Kara-attewatta claimed by Heen Appuhami Gamarala and others, Kara-attekumbura claimed by Alutwelagedara Mutumenika, Dandiyekumbura (T.P. 148,925) sold by Crown to Kurukude Mudiyanse; Egodaahelawatta claimed by Dandiyegedara Ukku Banda and others; on the east by Tawalamehinnepatana belonging to Crown, the Dandiyekumburaela; on the south by Kara-attepatana belonging to Crown; on the west by Dimbulehinnepatana belonging to Crown.

විෂි 1902 ක්වූ දෙසැම්බර් මස 19 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම මට හෝ එයින් කොටසකට හෝ අයිතිකමක් තිබෙනවාය කියන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින්, මුඩුබිම් සම්බන්ධව විෂි 1897, 1899 සහ 1900 ආඥාපණ්ඩවල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මහත්ඥාරයානන්තාන්තේශ් ගාල්ලේ කන්තෝරුවේදී උන්නාන්තේශ් ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට හෝ ලියවිල්ලකින් එකී ඉඩමට හෝ එහි කොටසකට අයිතිකම පෙන්වා සිටින්නට නොයෙදුනොත්, එකී විශේෂ මහත්ඥාරයානන්තාන්තේශ් ඉහතකී ආඥාපණ්ඩවලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට අයිතිවාසිකම නොකියාපූ එකී ඉඩම රජසන්තක ඉඩමක් ය කියා උන්නාන්තේශ් අත්සන ඇති ලියවිල්ලකින් උන්නාන්තේ විසින් ප්‍රකාශ කරන බව මෙයින් දැනගත යුතුයි.

ජේ. ජී. ෆ්‍රේසර්, විශේෂ මහත්ඥාරයානන්තාන්තේශ්.

ඉඩමේ තොරතුරු.

උඩු පලාතට අයිති උඩකිදී කොට්ඨාසයේ දෙහිවිහිපලාතකෝරලේ කුරුකුළේ යන ගම පිහිටා තිබෙන මීට අමුතාපු සහතික සිතියමේ ඔපනොන අක්කර 8කුත් රූඩ් 1කුත් පර්ච්ස් 20ක් බිඳ තරම ඇති සමානාචයයෙන් කරඅත්තේශ්ත කියන නොහොත් ඒ නමින් දැනගන තිබෙන M 12 17, 18, 25, 26, M 12 19, 20, 27, 28, M 12 33, 34, 41, 42 සහ 12 35, 36, 43, 44 සිතියම පවුල සහ 14රේ මුල් සිතියමේ 32න් පෙන්වන බිම්කව්විටට මාසිම—උතුරට වතුරබස්නාවද, හින්අප්පුකාම් ගමරල සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම කියන කරඅත්තේශ්වත්තද, අළුත්වෙලගෙදර මුතුමැනිකා විසින් අයිතිවාසිකම කියන අරඅත්තේකුමුරද, ආණ්ඩුව විසින් කුරුකුළේ මුදියන්තේශ් විකුණු දේන්තියේකුමුරද (T.P. 148,925), දේන්තියේගෙදර උක්කුබන්ඩා සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම කියන එගොඩකැලුවත්තද; නැගෙනහිරට රජසන්තක තවලමේ හින්තේපතතද, දේන්තියේකුමුරේ ඇලද; දකුණට රජසන්තක කරඅත්තේපතතද; බස්නාහිරට රජසන්තක දිඹුලේහින්තේපතතද.


இவ்வறிவித்தலின் தேதியாகிய 1902 ம் ஆண்டு-ந்த மார்ச்சு 19 ந தேதியிலிருந்து மூன்று மாதத் திங்களாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணியில் எவ்வித உடர்நையேனும் தங்களுக்குண்டென உரித்தப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளாண காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது காதோரில் முகமுக மாய் அல்லது எழுத்த மூலமாக தெரிபட்டு மேற்படி காணிக்ரு அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடர்நை காணியிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தங்களுக்கொடுத்திருக்கும் தத்தவங்களைக்கொண்டு தன் கையொப்பப்பிட்டு எழுத்த மூலமாய் சொல்லப்பட்ட காணிக்ரு உரித்தானி வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியறங்கப்படுத்தவார்.

ஜே. ஜி. பெரேஸர், குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணயின் விவரம்.

ஊவா மரகாணத்தின் உடுக்கிந்தை பகுதியில் தெளிவினிப்பலாத்தைக் கோறையைச்சேர்ந்த குறுக்கு  
தே என்றும் கிராமத்திலுள்ள M<sup>12</sup> 17, 18, 25, 26 ம், M<sup>12</sup> 19, 20, 27, 28 ம், M<sup>12</sup> 33, 34, 41, 42 ம், M<sup>12</sup> 35, 36, 43, 44  
ம் அளவுக்கடதாசிகளிலும் 14 ம் இலக்க பிரதமபடத்திலும் காணப்படும் பங்கு 32 ம் பிரிவுபடி கறஅத்தே  
கேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணத்திற்கும் குறிக்கப்  
பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டதும் 8 ஏக்கர் 1 றூட் 20 பர்சன் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-நீர்வாய்க்கால், ஹின் அப்புக்காமி கமறூனாயும் சிலபேர்களும் உரித்துபேசும் கறஅத்தே  
வத்த, அலுவலகெதற முத்துமெனிக்கா உரித்துபேசும் கறஅத்தேசும்புர, குறுக்குதே முதியக்சேக்கு  
அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தெண்டியேசும்புர (T.P. 148,925), தெண்டியேசெதற உக்குவண்டர  
வும் சிலபேர்களும் உரித்துபேசும் என்கொடளவத்த; கிழக்கு-அரசாட்சிக்குள்ள தவலமேஹின்னேப்பத்  
தன, தெண்டியேசும்புரேளவ; தெற்கு-அரசாட்சிக்குள்ள கறஅத்தேப்பத்தன; மேற்கு அரசாட்சிக்குள்ள  
திப்பு?ஹின்னேப்பத்தன.



Scale of 8 Chains to an Inch.

Situation : Kurukude village in Udukinda division of Dehiwinipalata korale.

Preliminary plan 14.

Lot	Name of Land.	Extent. A. R. P.
32	Kara-attehenā	8 1 20

Sheets M<sup>12</sup> 17, 18, 25, 26, M<sup>12</sup> 19, 20, 27, 28, M<sup>12</sup> 33, 34, 41, 42 and M<sup>12</sup> 35, 36, 43, 44

Surveyor-General's Office,  
Colombo, September 12, 1902.

P. D. WARREN,  
Assistant Surveyor-General.